

**கணக்குப் பதிவியல்
மேல் நிலை முதலாம் ஆண்டு**

சரியான விடையை தேர்ந்தெடுக்க

1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
(அ) சமூகக் கணக்கியல் (ஆ) காரியதரிசிகளின் கணக்கியல் (இ) மேலாண்மைக் கணக்கியல் (ஈ) பொறுப்பு கணக்கியல்
2. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மைநோக்கம் ஆகாது
(அ) நடவடிக்கைகளைமுறையாகப்பதிவு செய்தல் (ஆ) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
(இ) நிறுவனத்தின் நிதி நிலையைஅறிந்து கொள்ளுதல் (ஈ) வறிவிதிக்கும் அதிகாரிகளிடம் வறித்தொடர்பானபிரச்சினைகளைத் தீர்த்தல்
3. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
(அ) நிதிநிலைக் கணக்கியல் (ஆ) மேலாண்மைக் கணக்கியல் (இ) மனிதவளக் கணக்கியல் (ஈ) மேற்கண்டஏதுமில்லை
4. ஒரு வணிகத்தின் நிதிநிலையைஅறிந்து கொள்ளஅடிப்படையானது.....
(அ) குறிப்பேடு (ஆ) இருப்பாய்வு (இ) இருப்பு நிலைக் குறிப்பு (ஈ) பேரேடு
5. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்
(அ) கடனீந்தோர் (ஆ) பணியாளர் (இ) வாடிக்கையாளர் (ஈ) அரசு
6. வணிகத்தின்உரிமையாளர் இட்டமுதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதைக் கூறும் கருத்து
(அ) பண மதிப்பீட்டுக்கருத்து (ஆ) அடக்கவிலை கருத்து (இ) வணிகத்தனித்தன்மைகருத்து (ஈ) இரட்டைத்தன்மைகருத்து
7. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்றகருத்தைஅடிப்படையாகக்கொண்டது
(அ)வணிகத்தனித்தன்மைகருத்து(ஆ)நிறுவன தொடர்ச்சி கருத்து (இ) கணக்கியல் காலஅனுமானம் (ஈ)முன்னெச்சரிக்கைகொள்கை
- 8.GAAPஎன்பது....(அ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டகணக்கியல் கொள்கைகள் (ஆ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டகணக்கியல் கோட்பாடுகள் (இ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டகணக்கியல் வழிமுறைகள் (ஈ) இவற்றுள் ஏதுமில்லை
- 9.இறுதி சரக்கிருப்பு, அடக்கவிலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோஅதனடிப்படையில் மதிப்பிடப்படும்என்றகணக்கியல் கோட்பாடு
(அ) முக்கியத்துவமரபு (ஆ) பண மதிப்பீட்டுக்கருத்து (இ) முன்னெச்சரிக்கைமரபு (ஈ) நிகழ்வு தீர்வு / கருத்து
10. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
(அ) இந்திய மைய வங்கி (ஆ) இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம் (இ) உச்சநீதி மன்றம் (ஈ) இந்தியப் பட்டயக்கணக்காளர் நிறுவனம்
11. கணக்கியல் சமன்பாடு குறிப்பது
(அ) வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது (ஆ) வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது
(இ) வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது (ஈ) வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது
12. சொந்தபயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகையால் ஏற்படும் நிலை...
(அ) சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்
(ஆ) ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்
(இ) ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும் (ஈ) சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும்
- 13.ஒருநிறுவனத்தின்சொத்துக்கள்மதிப்பு2,00,000மற்றும்அதன்வெளியாட்களுடனானபொறுப்புகள் 60,000எனில்,அந்நிறுவனத்தில் முதல்_____ அ) ` 1,60,000 (ஆ) ` 60,000 (இ) ` 1,00,000 (ஈ) ` 140,000
14. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது..... (அ) சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல் (ஆ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள் (இ) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல் (ஈ) முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
- 15.கணக்கியல்சமன்பாடு,எந்தகணக்கியல்கோட்பாட்டினைஅடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?
(அ) இரட்டைத் தன்மை (ஆ) நிலைத்தன்மை(இ) நிறுவனத் தொடர்ச்சி (ஈ) நிகழ்வுத்தன்மை
16. சொத்து கணக்கு கையாள்வது
(அ) தனிப்பட்டநபர்கள் (ஆ) செலவுகள் மற்றும் இழப்புகள் (இ) சொத்துகள் (ஈ) வருமானம் மற்றும் இலாபங்கள்
17. பின்வருவனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார்கணக்கு எது?
(அ) கட்டடம் கணக்கு (ஆ) கொடுபடவேண்டிய சம்பளகணக்கு (இ) மகேஷ் கணக்கு (ஈ) பாலன் நிறுவனம்
18. முன் கூட்டிச் செலுத்திய வாடகைஒரு.....
(அ) பெயரளவு கணக்கு (ஆ) ஆள்சார்கணக்கு (இ) சொத்துக்கணக்கு (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார்கணக்கு

19. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகைவரவு வைக்கப்படும் கணக்கு
(அ) எடுப்புகள் கணக்கு (ஆ) ரொக்கக்கணக்கு (இ) முதல் கணக்கு (ஈ) கொள்முதல் கணக்கு
20. இரட்டைப்பதிவு முறையில் கணக்குகளைப்பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது
(அ) குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள் (ஆ) ஒரேகணக்கில், வெவ்வேறு தேதிகளில்
(இ) ஒரேகணக்கின் இரு பக்கங்களில் (ஈ) குறைந்தபட்சம் மூன்று கணக்குகள்
21. பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
(அ) நிதி நிலைமையை அறிய (ஆ) இலாபம் அல்லது நட்டத்தை அறிய
(இ) நிதிநிலைமை மற்றும் இலாபநட்டத்தை அறிய (ஈ) ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
22. பற்றுமற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக்கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை
இவ் வாறு அழைக்கலாம்..... (அ) கூட்டுதல் (ஆ) எடுத்தெழுதுதல் (இ) குறிப்பேட்டில் பதிதல் (ஈ) இருப்புக் கட்டுதல்
23. கு.ப.எ. என்பது (அ) பேரேட்டு பக்கஎண் (ஆ) குறிப்பேட்டு பக்கஎண் (இ) சான்று சீட்டு எண் (ஈ) ஆணைஎண்
24. ஒரு பேரேட்டுக்கணக்கின் பற்றுபத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப்பத்தியின் மொத்தத்திலிருந்தும்
நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.....
(அ) கூட்டுதல் (ஆ) எடுத்தெழுதுதல் (இ) குறிப்பேட்டில் பதிதல் (ஈ) இருப்புக் கட்டுதல்
25. ஒரு கணக்கின் வரவு மொத்தத்தை விட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
(அ) வரவு இருப்பு (ஆ) பற்று இருப்பு (இ) இருப்பு இன்மை (ஈ) பற்றும் மற்றும் வரவு இருப்பு
26. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது
(அ) ரொக்கக்கணக்கு (ஆ) எடுப்புக் கணக்கு (இ) முதல் கணக்கு (ஈ) அனாமத்து கணக்கு
27. இருப்பாய்வு என்பது ஒரு (அ) அறிக்கை (ஆ) கணக்கு (இ) பேரேடு (ஈ) குறிப்பேடு
28. பேரேட்டுக்கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது
(அ) வியாபாரக்கணக்கு (ஆ) இருப்பாய்வு (இ) குறிப்பேடு (ஈ) இலாபநட்டக்கணக்கு
29. இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்தகணக்குகளை உள்ளடக்கி இருக்கும்?
(அ) ஆள்சார் கணக்குகள் மட்டும் (ஆ) சொத்துக்கணக்குகள் மட்டும் (இ) பெயரளவு கணக்குகள் மட்டும் (ஈ) அனைத்தும்
30. கீழ்க்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்களாகும்
(அ) அனைத்து பேரேட்டுக்கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது. (ஆ) இறுதிக்கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
(இ) கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது (ஈ) (அ), (ஆ) மற்றும் (இ)
31. இருப்பாய்வு தயாரிக்கும் போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேறுபாட்டினை அவர் என்ன செய்வார்?
(அ) அனாமத்து கணக்கில் பற்று செய்வார் (ஆ) அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
(இ) ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார் (ஈ) ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
32. பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய
அனைத்துப் பேரேட்டுக்கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்.....
(அ) குறிப்பேடு (ஆ) நாளேடு (இ) இருப்பாய்வு (ஈ) இருப்பு நிலைக்குறிப்பு
33. பின்வரும் எந்தமுறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?
(அ) இருப்பு முறை (ஆ) மொத்தத் தொகைமுறை (இ) மொத்தத் தொகைமுறை மற்றும் இருப்பு முறை (ஈ) (அ), (ஆ) மற்றும் (இ)
34. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக்கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் தோன்றும்?
(அ) பற்பல கடனீந்தோர்க்கணக்கு (ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு (இ) எடுப்புகள் கணக்கு (ஈ) முதல் கணக்கு
35. இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு..... (அ) வியாபாரக்கணக்கு (ஆ) வேறுபாட்டு கணக்கு (இ) அனாமத்து கணக்கு (ஈ) இதரகணக்கு
36. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது...

(அ) ஆண்டு இறுதியில் (ஆ) ஒரு குறிப்பிட்ட நாளில் (இ) ஒரு பருவகாலம் முடிந்ததும் (ஈ) இவை ஏதும் இல்லை

37. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

- (அ) அனைத்து சரக்குகளின் கொள்முதல் (ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்
(இ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல் (ஈ) அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

38. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

- (அ) கொள்முதல் கணக்கின் பற்றுப்பக்கம் (ஆ) விற்பனை கணக்கின் பற்றுப்பக்கம்
(இ) கொள்முதல் கணக்கின் வரவுப்பக்கம் (ஈ) விற்பனை கணக்கின் வரவுப்பக்கம்

39. விற்பனை ஏடு எதைப்பதிவு செய்ய உதவுகிறது?

- (அ) அனைத்து சரக்குகளின் விற்பனை (ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
(இ) அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை (ஈ) அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

40. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

- (அ) விற்பனை கணக்கு (ஆ) ரொக்ககணக்கு (இ) கொள்முதல் கணக்கு (ஈ) உரிய குறிப்பேடு

41. கொள்முதல் திருப்ப ஏடு பதிவு செய்வது

- (அ) சரக்களித்தோருக்கு, உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு
(ஆ) அளித்தவரிடம் உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சொத்துகள்
(இ) உடனடியாக பணம் பெற்றுக் கொண்டு சொத்து வாங்கியவரிடம் திருப்பியது (ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

42. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது (அ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

- (ஆ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
(இ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
(ஈ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

43. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்யவேண்டிய ஏடு

- (அ) கொள்முதல் ஏடு (ஆ) விற்பனை ஏடு (இ) கொள்முதல் திருப்ப ஏடு (ஈ) உரிய குறிப்பேடு

44. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்

- (அ) பற்றுக் குறிப்பு (ஆ) வரவு குறிப்பு (இ) இடாப்பு (ஈ) ரொக்கஇரசீது

45. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல?

- (அ) ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
(ஆ) சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது
(இ) வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
(ஈ) மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகைநாட்களாகக் கூட்டப்படுகின்றன.

46. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்(அ) ரொக்க ஏடு (ஆ) பேரேடு (இ) உரிய குறிப்பேடு (ஈ) கொள்முதல் ஏடு

47. ரொக்க ஏடு ஒரு(அ) துணை ஏடு (ஆ) முதன்மை ஏடு (இ) உரிய குறிப்பேடு (ஈ) துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டும்

48. ரொக்க ஏடு பதிவு செய்வது(அ) அனைத்து ரொக்கப்பெறுதல்கள் (ஆ) அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்

- (இ) (அ), (ஆ) ஆகிய இரண்டும் (ஈ) அனைத்து கடன் நடவடிக்கைகள்

49. சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?

- (அ) பேரேட்டில் விற்பனைக்கணக்கு (ஆ) பேரேட்டில் கொள்முதல்கணக்கு
(இ) பேரேட்டில் முதல்கணக்கு (ஈ) பேரேட்டில் ரொக்கக்கணக்கு

50. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.

- (அ) சாதாரண ரொக்க ஏடு (ஆ) இருபத்தி ரொக்க ஏடு (இ) முப்பத்தி ரொக்க ஏடு (ஈ) சில்லறை ரொக்க ஏடு

51. முப்பத்தி ரொக்க ஏட்டில், முன்னிருந்து தூக்கி எழுதப்பட்டவங்கி மேல்வரைப்பற்றின் இருப்பு தோன்றுவது

- (அ) ரொக்கப்பதிவு பற்றுப்பக்கம் (ஆ) ரொக்கப்பதிவு வரவுப்பக்கம் (இ) வங்கிப்பதிவு பற்றுப்பக்கம் (ஈ) வங்கிப்பதிவு வரவுப்பக்கம்

52. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?

- (அ) சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் (ஆ) அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் (இ) வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை (ஈ) வங்கி எடுத்துக்கொண்ட வட்டி

53. ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்கஏட்டில்பதிந்தால், அது

(அ) எதிர்ப்பதிவு (ஆ) கூட்டுப்பதிவு (இ) ஒற்றைப்பதிவு (ஈ) சாதாரணப்பதிவு

54. சில்லறை ரொக்கஏட்டின் இருப்பு(அ) ஒரு செலவு (ஆ) ஒரு இலாபம் (இ) ஒரு சொத்து (ஈ) ஒரு பொறுப்பு

55. எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?

(அ) தபால்செலவு மற்றும் பயணச் செலவுகள் (ஆ) மேலாளரின் ஊதியம்

(இ) அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க(ஈ) மூலப்பொருட்கள் வாங்க

56. சிறிய செலவினங்களைப்பதியும் ஏடு

(அ) ரொக்கஏடு (ஆ) கொள்முதல்ஏடு (இ) செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு (ஈ) சில்லறை ரொக்கஏடு

57. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.

(அ) வங்கியரால் (ஆ) வணிகத்தால் (இ) வணிகத்தின் கடனாளிகளால் (ஈ) வணிகத்தின் கடனீந்தோரால்

58. வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது

(அ) வங்கி அறிக்கை(ஆ) ரொக்கஏடு (இ) வங்கி அறிக்கைமற்றும் ரொக்கஏட்டின் வங்கி பத்தி (ஈ) சில்லறைரொக்கஏடு

59. ரொக்கஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது

(அ) வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு (ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு

(இ) ரொக்கஏட்டின் படி மேல்வரைப்பற்று (ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

60. வங்கி அறிக்கைஎன்பது

(அ) ரொக்கஏட்டின் ரொக்கப்பத்தியின் நகல் (ஆ) ரொக்கஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்

(இ) வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர்கணக்கின் நகல் (ஈ) வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்

61. எந்தவேறுபாட்டிற்கான காரணங்களைக்கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

(அ) ரொக்கஏட்டின் படி ரொக்கப்பத்தியின் இருப்பு மற்றும் ரொக்கஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

(ஆ) ரொக்கஏட்டின் படி ரொக்கப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கைஇருப்புக்கும் இடையேயான வேறுபாடு

(இ) ரொக்கஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கைஇருப்புக்கும் இடையேயான வேறுபாடு

(ஈ) சில்லறைரொக்கஏட்டின் இருப்பு மற்றும் ரொக்கஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

62. வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது.

(அ) வாடிக்கையாளர்கணக்கில் வரவு செய்யும் (ஆ) வாடிக்கையாளர்கணக்கில் பற்று செய்யும்

(இ) வாடிக்கையாளர்கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும் (ஈ) மேற்கண்ட ஏதுமில்லை

63. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல.

(அ) காசோலை தீர்வடைவதில் ஏற்படும் காலதாமதத்தைசரிகட்டும் பட்டியல் காண்பிக்கும்

(ஆ) சரிகட்டும் பட்டியல் கணக்காளர்ரொக்கத்தையொளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது

(இ) வங்கி இருப்பின் உண்மையான நிலையைஅறிய பயன்படுகிறது

(ஈ) சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமேதயாரிக்கப்படுகிறது

64. ரொக்கஏட்டின்படி இருப்பு 2,000. வங்கியால்பற்றுசெய்யப்பட்டவங்கிக்கட்டணம் 50 ரொக்கஏட்டில்பதியப் படவில்லைஎனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன?

(அ) ` 1,950 வரவு இருப்பு (ஆ) ` 1,950 பற்று இருப்பு (இ) ` 2,050 பற்று இருப்பு (ஈ) ` 2,050 வரவு இருப்பு

65. வங்கி அறிக்கையின் படி இருப்பு ` 1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ` 2,000. ரொக்கஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?

(அ) 3,000 மேல்வரைப்பற்று (ஆ) 3,000 சாதகமான இருப்பு (இ) 1,000 மேல்வரைப்பற்று (ஈ) 1,000 சாதகமான இருப்பு

66. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

(அ) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

(ஆ) விடுத்தகாசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

(இ) வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை (ஈ) ரொக்கஏட்டில் தவறுதலாக பற்று வைத்தது

66. விதிப்பிழை எழுவது

(அ) ஒரு நடவடிக்கைமுழுவதும் விடுபடும்போது (ஆ) ஒரு நடவடிக்கைபகுதி விடுபடும்போது

(இ) முதலினம் மற்றும் வருவாயினத்தைவேறுபடுத்தாத போது (ஈ) பேரேட்டில்தவறாக எடுத்து எழுதுதல்மற்றும் தவறாகக் கூட்டும்போது

67. இருப்பாய்வைப்பாதிக்காத பிழைகள்

(அ) விதிப்பிழைகள் (ஆ) அதிகமாகக் கூட்டுதல்பிழைகள் (இ) குறைவாகக் கூட்டுதல்பிழைகள் (ஈ) பகுதி விடு பிழைகள்

68. இருப்பாய்வின் வேறுபாடு எடுத்துச்செல்லப்படுவது

(அ) முதல்கணக்கிற்கு (ஆ) வியாபாரக் கணக்கிற்கு (இ) அனாமத்துக் கணக்கிற்கு (ஈ) இலாபநட்டக் கணக்கிற்கு

69. ஒரு நடவடிக்கைமுழுவதுமேபதிவுசெய்யப்படாத போது அது _____ எனப்படும்

(அ) விதிப்பிழை (ஆ) முழுவிடு பிழை (இ) பகுதி விடு பிழை (ஈ) இருமுறைபதிந்தபிழை

70. இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்துப்பட்ட கூலியைகூலிக் கணக்கில்பற்று வைப்பது

(அ) பகுதி விடு பிழை (ஆ) விதிப்பிழை (இ) முழு விடு பிழை (ஈ) இருமுறைபதிந்தபிழை

71. கீழ்க்கண்ட பிழைகளில்எது இருப்பாய்வைப்பாதிக்காது?

(அ) ஒரு கணக்கில்தவறாக இருப்புக் கட்டுதல் (ஆ) பேரேட்டில்எடுத்து எழுதும் போது தவறான கணக்கில்சரியான பக்கத்தில்திடு செய்தல் (இ) ஒரு கணக்கில்தவறாகக் கூட்டுதல்

(ஈ) ஒரு பேரேட்டுக் கணக்கில்தவறான தொகையைமுன்னெடுத்து எழுதுதல்

72. செங்குட்டுவனால்சரக்கு திருப்பித் தரப்பட்டு சரக்கிருப்பில்சேர்க்கப்பட்டு ஆனால்ஏடுகளில்திடுவேதும் செய்யப்படவில்லை. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில்எந்தக் கணக்கைப்பற்று வைக்கவேண்டும்?

(அ) செங்குட்டுவன் கணக்கு (ஆ) விற்பனைத் திருப்பக் கணக்கு (இ) வெளித் திருப்பக் கணக்கு (ஈ) கொள்முதல்திருப்பக் கணக்கு

73.அதியமானிடமிருந்துகடனுக்கு அறைகலன்வாங்கியதுகொள்முதல்கணக்கில்பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில்எந்தக் கணக்கைப்பற்று வைக்கவேண்டும்?

(அ) கொள்முதல்கணக்கு (ஆ) அறைகலன் கணக்கு (இ) அதியமான் கணக்கு (ஈ) இவைஎதுமில்லை

74.கொள்முதல்ஏட்டின்மொத்தத்தொகைஅதிகமாகக்கூட்டப்பட்டுள்ளது.இப்பிழையைத்திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில்எந்தக் கணக்கைப்பற்று வைக்கவேண்டும்?

(அ) கொள்முதல்கணக்கு (ஆ) அனாமத்துக் கணக்கு (இ) கடனீந்தோர்கணக்கு (ஈ) மேற்கண்டது ஏதும் இல்லை

75. கீழ்க்கண்ட பிழைகளில்எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப்பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?

(அ) கொள்முதல்திருப்பஏட்டில் 1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

(ஆ) நேரந்திரனால்சரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில்திடுசெய்யப்படாமல்உள்ளது.

(இ) அகிலாவால் 900 மதிப்புள்ளசரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்பஏட்டில் 90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

(ஈ) ரவிவரமனுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை விற்பனைஏட்டில்திடு செய்யப்படாமல்உள்ளது.

76. திரையரங்கத்தின் இருக்கைவசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டசெலவுகள்

(அ) முதலினச் செலவு (ஆ) வருவாயினச் செலவு (இ) நீள்பயன் வருவாயினச் செலவு (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

77. புதிதாக நிறுவப்பட்டஇயந்திரத்தினைச் சோதனைஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்தசெலவு ` 20,000

(அ) தொடக்கச் செலவு (ஆ) வருவாயினச் செலவு(இ) முதலினச் செலவு (ஈ) நீள்பயன் வருவாயினச் செலவு

78. வங்கி வைப்புகள்மீதான வட்டி

(அ) முதலின வரவு (ஆ) வருவாயின வரவு(இ) முதலினச் செலவு (ஈ) வருவாயினச் செலவு

79.நடைமுறைமுதலைஅதிகரிப்பதற்காகஇந்தியதொழில்வளர்ச்சி வங்கியிடம் பெற்றநடுத்தர காலக் கடன்தொகை

(அ) முதலினச் செலவுகள் (ஆ) வருவாயினச் செலவுகள்(இ) வருவாயின வரவுகள் (ஈ) முதலின வரவுகள்

80. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது

(அ) கடந்தகாலத்திற்கு (ஆ) எதிர்காலத்திற்கு(இ) நடப்பு காலத்திற்கு (ஈ) எந்தகாலத்திற்கும்

81. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

(அ) வருவாயினச் செலவுகள் (ஆ) முன் கூட்டி செலுத்திய வருவாயினச் செலவுகள் (இ) நீள்பயன் வருவாயினச் செலவுகள் (ஈ) முதலினச் செலவுகள்

82. இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர்_____

(அ) நிலையானசொத்து (ஆ) நடப்புச் சொத்து(இ) கற்பனைச் சொத்து (ஈ) புலனாகச் சொத்து

83. இருப்புநிலைக்குறிப்பு என்பது _____

(அ) ஓர்கணக்கு (ஆ) ஓர்அறிக்கை(இ) ஓர்அறிக்கையுமில்லை, ஓர்கணக்குமில்லை(ஈ) மேல் கூறியவற்றில் எதுவுமில்லை

84. வணிகத்தின் நிகர இலாபம் _____ அதிகரிக்கும்

(அ) எடுப்புகளை (ஆ) பெறுதல்களை(இ) பொறுப்புகளை (ஈ) முதலினை

85. உள்துக்குக்கூலி எதில் காண்பிக்கப்படும்?

(அ) வியாபாரக்கணக்கில் (ஆ) இலாப நட்டக்கணக்கில்(இ) கடன் பக்கத்தில் (ஈ) சொத்து பக்கத்தில்

86. வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?

(அ) வியாபாரக்கணக்கில் (ஆ) இலாப நட்டக்கணக்கில்(இ) கடன் பக்கத்தில் (ஈ) சொத்து பக்கத்தில்

87. இருப்புநிலைக்குறிப்பு வணிகத்தின் _____ காண்பிக்கிறது.

(அ) இலாபத்தினை (ஆ) நிதி நிலையினை (இ) விற்பனையை (ஈ) கொள்முதலை

88. இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

(அ) கொள்முதலோடு கூட்டப்படும் (ஆ) கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்(இ) முதலோடு கூட்டப்படும் (ஈ) முதலிலிருந்து கழிக்கப்படும்

89. இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்?

(அ) வியாபாரக்கணக்கின் பற்று பக்கம்(ஆ) இலாப நட்டக்கணக்கின் பற்று பக்கம்

(இ) இருப்புநிலைக்குறிப்பின் பொறுப்புகள் பக்கம் (ஈ) இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம்

90. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

(அ) ரொக்கம் (ஆ) சரக்கிருப்பு(இ) அறைகலன் (ஈ) முன்கூட்டிச் செலுத்திய செலவு

91. நற்பெயர்எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

(அ) ஓர்நடப்புச் சொத்து (ஆ) ஓர்நீர்மைச் சொத்து(இ) புலனாகும் சொத்து (ஈ) புலனாகாச் சொத்து

92. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

(அ) வியாபாரக்கணக்கில்பற்றுப் பக்கம் (ஆ) இலாப நட்டக்கணக்கில்வரவுப் பக்கம்

(இ) இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம் (ஈ) இருப்புநிலைக்குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

93. நிகர இலாபம்.

(அ) முதல்கணக்கில்பற்று வைக்கப்படும்(ஆ) முதல்கணக்கில்வரவு வைக்கப்படும்

(இ) எடுப்புகள் கணக்கில்பற்று வைக்கப்படும்(ஈ) எடுப்புகள் கணக்கில்வரவு வைக்கப்படும்

94. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.

(அ) அடக்கவிலையில்(ஆ) சந்தைவிலையில்(இ) அடக்கவிலைஅல்லது சந்தைவிலைஇதில்எது அதிகம்

அந்தவிலையில்(ஈ) அடக்கவிலைஅல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில்எது குறைவோஅந்தவிலையில்

95. முதலீடுகள் மீது கூடியுள்ளவட்டி தோன்றுவது.

(அ) இலாப நட்டக்கணக்கின் வரவுப் பக்கம்(ஆ) இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம்

(இ) மேற்கண்டஇரண்டிலும்(ஈ) மேற்கண்டஎதுவுமில்லை

96. வாராஜயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவேஇல்லையெனில், உருவாக்கப்பட்டஐயக்கடன் ஒதுக்கு.

(அ) வாராக்கடன் கணக்கில்பற்று வைக்கவேண்டும்(ஆ) பற்பல கடனாளிகள் கணக்கில்பற்று வைக்கவேண்டும்

(இ) வாராக்கடன் கணக்கில்வரவு வைக்கவேண்டும்(ஈ) இலாப நட்டக்கணக்கில்பற்று வைக்கவேண்டும்

97. கணினியைகணக்கியலில் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் பகுதிகள்.

(அ) வணிக நடவடிக்கைகளைப்பதிவு செய்தல் (ஆ) சம்பளப்பட்டியல் கணக்கிடுதல் (இ) பண்டகச் சாலைக் கணக்கியல் (ஈ) மேலேகூறிய அனைத்தும்

98. திருத்தியமைக்கப்பட்டமென்பொருள் இவைகளுக்கு ஏற்றவை.

(அ) சிறிய, பாரம்பரிய வணிகம்(ஆ) பெரிய, நடுத்தர வணிகம்(இ) பெரிய, தனித்தன்மையான வணிகம்(ஈ) மேலேகூறிய எதுவும் இல்லை

99. பின்வருவனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?

(அ) உள்ளீட்டு அலகு (ஆ) வெளியீட்டு அலகு(இ) தரவு (ஈ) மையச் செயல்பாட்டு அலகு

100. வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம் (அ) சுட்டி (ஆ) அச்சுப்பொறி(இ) ஒளியியல் வருடி (ஈ) விசைப்பலகை

101. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது

(அ) கணினி அமைப்பு செயலிழத்தல் (ஆ) துல்லியத்தன்மை(இ) பலதுறைப்புலமை(ஈ) தேக்கம்

102. பின்வருவனவற்றில் எந்தஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?

(அ) அணுகக் குறிமுறை (ஆ) தொடர்ச்சியான குறிமுறை(இ) தொகுப்புக் குறிமுறை (ஈ) மதியோட்டுக் குறிமுறை

103. Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது.

(அ) உருவாக்கப்பட்டகணக்கியல் மென்பொருள்(ஆ) ஆயத்தகணக்கியல் மென்பொருள்

(இ) உள்கட்டமைக்கப்பட்டமென்பொருள்(ஈ) திருத்தியமைக்கப்பட்டகணக்கியல் மென்பொருள்

104. குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வருமாறு அழைக்கப்படுகின்றனர்.

(அ) அமைப்பு பகுப்பாய்வாளர்கள் (ஆ) அமைப்பு வடிவமைப்பாளர்கள்

(இ) அமைப்பு இயக்குபவர்கள் (ஈ) அமைப்பு நிரலாளர்கள்

105. கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்.

(அ) அமைப்பு மென்பொருள் (ஆ) செயல்பாட்டு மென்பொருள்

(இ) பயன்பாட்டு மென்பொருள் (ஈ) இயக்கமுறைமை

www.Padasalai.Net